

# PurplePod

a monthly newsletter from PurplePond

◀ Edition : APRIL 2024

exercise  
your right...

# VOTE



[www.purplepond.in](http://www.purplepond.in)

INSURANCES

MUTUAL FUNDS

FIXED DEPOSITS

RBI, CG BONDS

WILLS

**2024 marches on without any concern inspite of the upcoming elections. There have been many interesting data points that we wish to submit it to our customers.**



The latest report on monthly per capita consumption expenditure has shown that when compared to 2011–12, the rural consumption has grown at the rate of 9.2% CAGR, whereas the urban consumption has grown only at the rate of 8.5%, CAGR, thereby narrowing the urban-rural gap and clearly establishing that the consumption growth is more broad based. Interestingly, a data point that has come as a surprise to many is that the share of consumption of food items has come down from 53% to 46%, and on the contrary, the discretionary spending has increased. It is very interesting to note, there is a fall consumption of cereals in rural areas from 10.7% to 4.9%. Whereas, the consumption of processed foods and beverages increased from 7.9% to 9.6%, clearly indicating that Indian's spending has clearly shifted from need to want and a classic case of substantiating is increase in expenditure on consumers services like beauty Parlours.

The export data after lagging for 9-months, has suddenly showed remarkable growth in December, January and February with merchandise export showing an encouraging growth at 12%. A great satisfaction can be derived from the fact that in spite of traditional goods like ready-made garments, gems and jewellery lagging (due to Israel, Palestine war), new areas of growth have emerged from electronic goods (54.8%), drugs & pharmaceuticals (22.2%), and organic chemicals (33%), overcoming the short fall from traditional export baskets.

The merchandise exports currently stands at \$41 billion (with \$18 billion deficit), and the services export stands at \$32 billion (with \$16 billion surplus) and thereby the current account deficit narrowing down to \$2 billion (0.9% of GDP).

The international labour organisation (ILO) report on India is a cause of worry and has also thrown up some startling facts

- Youngsters today account for 83% of country's unemployed workforce
- The percentage of Indians working in agriculture has shrunk from 27% in 2000 to 16% in 2022
- People working in service sector has increased from 44% to 53%
- Youth labour's participation rate has gone down below 50%
- Under employment in India is much higher than low employment
- The percentage of self-employed people has crossed 52% mark (1st time in 25 years).

All the Indian banks together have issued over 10 crore credit cards as of 2024. This combined with continued growth of personal loan has been cause of concern for many. But, at purple pond, we are of the view that the increase in personal loan is due to the bottom of the pyramid citizens shifting their borrowing preference from informal borrowing to formal banking. Thereby saving the common man from the high usury interest rates that they had so far suffered. The financial inclusion of majority of our citizens due to the trinity of Jan dhan, Aadhaar & mobile is beginning to pay off in formalisation of our economy.

To conclude, the Government capex spending has been the bright spot for the economic growth in the last couple of years post Covid. However, the current slowdown in consumption combined with contraction of agriculture sector in Q3 (October to December 2023), the slowdown in job creation, slowdown in FMCG market growth are all causes for the concern. The only bright spot continues to be the buoyancy in direct and indirect tax collection. It is also been observed that in any election year, the spending by the political parties has given a fillip to the activity.

We advise our customers to exercise caution and use prudent, periodic investment into any volatile asset class as a strategy to overcome plausible extreme volatility being an election year.

Stay safe, cast your vote and let us together look forward to a smooth conduct of election .

**Team Purple Pond**

*Wishes you a Happy*

**UGADI**

**RAMZAN**

**TAMIL NEW YEAR DAY**

**MAHAVIR JAYANTHI**

தேர்தல்கள் நடக்கவிருக்கும் சூழலிலும், 2024 அருமையாக வீறுநடை போட்டு சென்றுகொண்டிருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அளிக்க விரும்பும் ஒரு சில தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.



மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு குறித்த சமீபத்திய அறிக்கை, 2011-12 உடன் ஒப்பிடும் போது, கிராமப்புற நுகர்வு 9.2% CAGR என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. அதேசமயம் நகர்ப்புற நுகர்வு 8.5% CAGR என்ற விகிதத்தில் மட்டுமே வளர்ந்துள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடைவெளி மற்றும் நுகர்வு வளர்ச்சி மிகவும் பரந்த அடிப்படையிலானது என்பதை தெளிவாக நிறுவுகிறது.

சுவாரஸ்யமாக, பலருக்கு ஆச்சரியத்தை அளித்த ஒரு தகவல் என்னவென்றால், உணவுப் பொருட்களின் நுகர்வு பங்கு 53% லிருந்து 46% ஆகக் குறைந்துள்ளது, மாறாக விருப்பத்திற்கேற்ப செய்யும் செலவுகள் அதிகரித்துள்ளன. கிராமப்புறங்களில் தானியங்களின் நுகர்வு 10.7% முதல் 4.9% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதேசமயம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாணங்களின் நுகர்வு 7.9% லிருந்து 9.6% ஆக உயர்ந்துள்ளது, இது இந்தியர்களின் செலவுகள் தேவைகள் தெளிவாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது. மேலும் அழகு நிலையங்கள் போன்ற நுகர்வோர் சேவைகளுக்கான செலவினங்களில் அதிகரிப்பு என்பது ஒரு வித்யாசமான போக்கை காட்டுகிறது.

ஒன்பது மாதங்களாகப் பின்தங்கியிருந்த ஏற்றுமதி தரவு, திடீரென்று டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியதுடன், வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 12% ஊக்கமளிக்கும் வளர்ச்சியைக் காட்டுகிறது. ரெடிமேட் ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற பாரம்பரியப் பொருட்கள் இஸ்ரேல், பாலஸ்தீனப் போர் காரணமாக பின்தங்கியிருந்தாலும், எலக்ட்ரானிக் பொருட்களிலிருந்தும் (54.8%), மருந்துகளிலிருந்தும் (22.2%), மற்றும் கரிம இரசாயனங்களிலிருந்தும் (33%) உருவான புதிய கண்டுபிடிப்புகள், பொதுவான ஏற்றுமதிகளின் குறுகிய வீழ்ச்சியை சமாளிக்க உதவும்.

சர்க்கு ஏற்றுமதி தற்போது \$41 பில்லியன் (\$18 பில்லியன் பற்றாக்குறையுடன்) உள்ளது, மேலும் சேவைகள் ஏற்றுமதி \$32 பில்லியன் (\$16 பில்லியன் மிகையுடன்) மற்றும் அதன் மூலம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை \$2 பில்லியனாக (ஜிடிபியில் 0.9%) குறைகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையின் தகவல்கள் இந்தியா குறித்து கவலையை ஏற்படுத்துவதுடன், சில சுவாரஸ்யமான உண்மைகளை வெளியிட்டுள்ளது.

- இன்று நாட்டின் வேலையற்ற தொழிலாளர்களில் 83% இளைஞர்கள் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
- விவசாயத்தில் பணிபுரியும் இந்தியர்களின் சதவீதம் 2000 இல் 27% ஆக இருந்து 2022 இல் 16% ஆக குறைந்துள்ளது.
- சேவைத் துறையில் பணிபுரிபவர்கள் 44% லிருந்து 53% ஆக உயர்ந்துள்ளனர்.
- இளைஞர் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 50%க்கும் கீழ் குறைந்துள்ளது.
- இந்தியாவில் குறைந்த வேலைவாய்ப்பைக் (Low employment) காட்டிலும் குறைவான வேலை வாய்ப்புகள் (Under employment) அதிகம்

- சுயதொழில் செய்பவர்களின் சதவீதம், 25 ஆண்டுகளில் முதன்முறையாக 52% ஐ தாண்டியுள்ளது.

அனைத்து இந்திய வங்கிகளும் மொத்தமாக 2024 ஆம் ஆண்டு வரை 10 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளன. தனிநபர் கடனும் இதனால் அதிகரிப்பதால், இந்நிலை பலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சாமானிய மக்கள் தங்கள் கடன் விருப்பத்தை முறைசாரா கடன் வாங்குவதில் இருந்து முறையான வங்கிக்கு மாற்றியது தான் தனிநபர் கடன் அதிகரிப்பிற்குக் காரணம் என்று PurplePondல் நாங்கள் கருதுகிறோம்.

இதன் மூலம் சாமானியர்கள் இதுவரை அனுபவித்து வந்த அதிக வட்டி விகிதத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் ஆகிய மூன்றின் காரணமாக நமது மக்களில் பெரும்பான்மையானவர்களின் நிதிச் சேர்க்கை, நமது பொருளாதாரத்தை முறைப்படுத்துவதில் பலனளிக்கத் தொடங்கியுள்ளது.

முடிவாக, கோவிடிற்ருப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசின் capex செலவினம், நம் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகித்திருக்கிறது. எவ்வாறாயினும், Q3 இல் (அக்டோபர் முதல் டிசம்பர் 2023 வரை) விவசாயத் துறையின் சுருங்குதலுடன் இணைந்து, தற்போதைய நுகர்வு மந்தநிலை, வேலை உருவாக்கத்தில் மந்தநிலை, FMCG சந்தை வளர்ச்சியின் மந்தநிலை ஆகியவை கவலைக்குக் காரணமாக இருக்கிறது. நேரடி மற்றும் மறைமுக வரி வசூலில் உள்ள வாய்ப்பு தான் தற்போதைய முக்கிய வாய்ப்பாகத் திகழ்கிறது. தவிர, எந்தவொரு ஆண்டில் தேர்தல் நடைபெற்றாலும் அரசியல் கட்சிகளின் செலவுகள், இந்நடவடிக்கைகளுக்கு ஒரு உந்துதலை கொடுப்பதைக் காண முடிகிறது.

எங்கள் வாடிக்கையாளர்களை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், தேர்தல் ஆண்டாக இருப்பதால், தீவிர ஏற்ற இறக்கத்தை சமாளிக்கும் ஒரு உத்தியாக, எந்த ஒரு நிலையற்ற சொத்து வகுப்பிலும் விவேகமான, காலமுறை முதலீட்டைப் பயன்படுத்துமாறும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

பாதுகாப்பாக இருங்கள், இந்தத் தேர்தலில் நிச்சயம் வாக்களியுங்கள். இந்த தேர்தல் சுமுகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்குவோம்.

பார்ப்புல் பாண்டின்

இனிய

யுகாதி

ரம்ஜான்

தமிழ் வருடப்பிறப்பு

மகாவீர் ஜெயந்தி

வாழ்த்துக்கள்

# MARKET HIGHLIGHTS

## Key Domestic Market Highlights

The regulators intervened to bring in the same day settlement in the capital markets. The regulator also issued a warning with respect to overvaluation of small and mid caps stocks. The markets however, continue to be on historical high, shrugging of any possible impact due to upcoming elections or global events.

The current positivity in the markets are due to the following reasons

- The monsoon for year 2024 is expected to be normal.
- Auto sales has being robust.
- Decline in India's poverty rate to 4.5% in 2022–23.

There are a few other positives like the national toll collections crossing ₹50,000 crores till January 2024, and the after fuel sales being back to the pre-Covid levels all pointing out to the continued possibility of growth in India, being a shining spot, amongst the global economies.

## உள்நாட்டு சந்தை விவரங்கள்

மூலதனச் சந்தைகளில் (Capital Markets) ஒரே நாளில் தீர்வுகளை கொண்டுவருவதற்கு கட்டுப்பாட்டாளர்கள் (regulator) தலையிட்டனர். Small மற்றும் Mid Cap பங்குகளின் அதிகமதிப்பீடு தொடர்பாகவும் கட்டுப்பாட்டாளர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும், வரவிருக்கும் தேர்தல்கள் அல்லது உலகளாவிய நிகழ்வுகள் காரணமாக சந்தைகள் வரலாற்று உயர்வில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

சந்தைகளில் தற்போதைய நேர்மறையான போக்கு பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்.

- 2024ஆம் ஆண்டு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வாகன விற்பனை வலுவாக இருந்துகொண்டிருக்கிறது.
- 2022–23ல் இந்தியாவின் வறுமை விகிதம் 4.5% ஆக குறையும்


ஜனவரி 20, 2024 வரை தேசிய சாலை கட்டண வசூல் ₹50,000 கோடிகளை தாண்டியுள்ளது. எரிபொருள் விற்பனை கோவிட்-க்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்புவது, போன்ற வேறு சில சாதகமான அம்சங்கள், உலகளாவிய பொருளாதார சூழலில், தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், ஒரு வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டுகிறது.

## Monthly Market Snapshot


	29-02-2024	30-03-2024	Difference	Change in %
BSE Sensex	72,500	73,651	▲ 1,151	1.59
Nifty 50	21,983	22,327	▲ 344	1.57
Nifty Bank	46,121	47,125	▲ 1,004	2.18
BSE Mid Cap	39,347	39,322	▼ -25	-0.06
BSE Small Cap	45,225	43,166	▼ -2,059	-4.55
Gold (Rs./10 gm)	63,626	68,799	▲ 5,173	8.13
Silver (Rs./Kg)	73,800	77,800	▲ 4,000	5.42
USD/INR	82.90	83.38	▲ 0.48	0.58
Brend Crude (\$/Barrel)	82.46	87.48	▲ 5.57	6.80
10 year G-Sec	7.08	7.05	▼ -0.03	-0.42

# MARKET HIGHLIGHTS


## Indian Economic Indicators




Retail inflation eased considerably to 5.09% in Mar 2024 from the peak of 7.44%.



Wholesale inflation contracted 0.20% in Mar 2024 from 0.27% in Feb 2024.




Government data showed that Gross Domestic Product (GDP) of the Indian economy was 8.4% in the month of Mar 2024.




IIP growth fell to 3.8% YoY in Dec 2023 from the peak of 11.7% in Oct 2023.

## Domestic Equity Markets




# MARKET HIGHLIGHTS


## Domestic Equity Markets




During the month of Mar 2024 Nifty 50 P/E was 22.88.



During the month of Mar 2024 Sensex P/E rose to 25.20.



During the month of Mar 2024 Nifty Midcap 100 P/E was 32.89



During the month of Mar 2024 Nifty Smallcap 250 P/E was 26.6.

### Returns of Major NSE Indices

2013	2014	2015	2016	2017	2018	2019	2020	2021	2022	2023	CYTD
IT 57.97%	Small Cap 69.57%	Media 10.30%	Metal 45.20%	Realty 110.22%	IT 23.64%	Realty 28.49%	Pharma 60.43%	Metal 69.66%	PSU Bank 70.92%	Realty 80.37%	PSU Bank 21.71%
Pharma 26.51%	PSU Bank 67.07%	Small Cap 10.20%	Auto 10.75%	Small Cap 57.47%	FMCG 13.57%	Finance 25.65%	IT 54.75%	Small Cap 61.94%	Metal 21.83%	Small Cap 48.73%	Auto 15.19%
FMCG 12.18%	Mid Cap 60.26%	Pharma 9.26%	Mid Cap 5.41%	Mid Cap 54.53%	Finance 10.54%	Large Cap 10.42%	Small Cap 25.02%	IT 59.58%	FMCG 17.59%	Auto 46.38%	Realty 14.50%
Auto 9.41%	Finance 57.34%	Mid Cap 8.41%	Finance 4.93%	Metal 48.71%	Large Cap 1.13%	IT 8.39%	Mid Cap 24.31%	Realty 54.26%	Auto 15.36%	Mid Cap 43.9%	Pharma 12.68%
Large Cap 6.46%	Auto 56.69%	FMCG 0.33%	PSU Bank 4.11%	Finance 41.56%	Pharma -7.77%	Mid Cap -0.28%	Metal 16.14%	Mid Cap 46.81%	Finance 9.55%	Pharma 36.8%	Large Cap 4.50%
Media 1.50%	Pharma 43.42%	IT -0.03%	Large Cap 3.60%	Media 32.80%	Mid Cap -13.26%	FMCG -1.29%	Large Cap 14.82%	PSU Bank 44.37%	Large Cap 3.64%	PSU Bank 33.25%	Mid Cap 3.45%
Mid Cap -3.01%	Large Cap 33.17%	Auto -0.32%	FMCG 2.78%	Auto 31.47%	PSU Bank -16.47%	Small Cap -8.27%	FMCG 13.42%	Media 34.56%	Mid Cap 2.97%	FMCG 29.52%	Metal 3.22%
Finance -7.32%	Media 33.02%	Large Cap -2.41%	Small Cap 0.36%	Large Cap 31.15%	Metal -19.84%	Pharma -9.34%	Auto 11.43%	Large Cap 25.04%	Small Cap -3.66%	IT 23.7%	Small Cap 1.42%
Small Cap -8.14%	FMCG 18.22%	Finance -5.41%	Media -0.85%	FMCG 29.47%	Auto -22.99%	Auto -10.69%	Realty 5.11%	Auto 18.96%	Media -10.25%	Media 21.10%	Finance -2.18%
Metal -14.26%	IT 17.84%	Realty -15.02%	Realty -4.20%	PSU Bank 24.17%	Media -25.80%	Metal -11.20%	Finance 4.46%	Finance 13.96%	Realty -10.84%	Large Cap 19.64%	IT -2.23%
PSU Bank -30.44%	Realty 10.02%	Metal -31.35%	IT -7.25%	IT 12.21%	Small Cap -26.68%	PSU Bank -18.25%	Media -8.55%	Pharma 10.12%	Pharma 10.12%	Metal 16.40%	FMCG -5.84%
Realty -34.38%	Metal 7.02%	PSU Bank -32.91%	Pharma -14.18%	Pharma -6.32%	Realty -32.87	Media -29.72%	PSU Bank -30.50%	FMCG 9.96%	IT -26.11%	Finance 12.50%	Media -26.12%


- IT returns represented by NIFTY IT
- Metal returns represented by NIFTY Metal
- Realty returns represented by NIFTY Realty
- Auto returns represented by NIFTY Auto
- Pharma returns represented by NIFTY Pharma
- Media returns represented by NIFTY Media

- Finance returns represented by NIFTY Finance
- FMCG returns represented by NIFTY FMCG
- PSU Bank returns represented by NIFTY PSU Bank
- Large cap returns represented by NIFTY 100
- Mid cap returns represented by NIFTY Midcap 150
- SmallCap returns represented by Nifty SmallCap 250


Source: MFI Explorer

# MARKET HIGHLIGHTS

## Domestic Debt Markets



Bond yields fell on expectations of dovish commentary from the U.S. Federal Reserve (Fed) in its monetary policy review. Yields fell as easing domestic consumer inflation betters the interest rates outlook along with fixed-income assets.



The Monetary Policy Committee (MPC) in its first bi-monthly monetary policy review of FY24 kept key policy repo rate unchanged at 6.50% with immediate effect, after six consecutive rate hikes.

### Asset Class Returns

2013	2014	2015	2016	2017	2018	2019	2020	2021	2022	2023	CYTD
Equity 4.44%	Equity 35.53%	Debt 8.63%	Debt 12.91%	Equity 33.54%	Gold 7.87%	Gold 23.79%	Gold 27.88%	Equity 27.47%	Gold 13.94%	Equity 23.49%	Gold 7.72%
Debt 3.79%	Debt 14.31%	Equity -1.90%	Gold 11.35%	Gold 5.12%	Debt 5.91%	Debt 10.72%	Equity 15.57%	Debt 3.44%	Equity 3.66%	Gold 13.13%	Equity 4.68%
Gold -4.50%	Gold -7.91%	Gold -6.65%	Equity 3.70%	Debt 4.71%	Equity -1.00%	Equity 8.68%	Debt 12.25%	Gold -4.21%	Debt 2.51%	Debt 7.98%	Debt 2.86%

Equity: Equity Returns represented by Nifty 200 Index  
 Debt: Debt Returns represented by Crisil Composite Bond Fund Index  
 Gold: Gold Returns represented by domestic prices of Gold

Source: MFI Explorer

## Key Domestic Market Highlights

### Key Global Market Highlights

The US Fed continues to hold the interest rates, and is expected to initiate the rate cut only towards the end of 2024. The unemployment rates are also expected to continue to be low.

The Japanese central Bank surprised markets by moving to a positive interest rate after 17 years, this could possibly need some of the money to move back into Japan.

Most of the central banks are continuing to increase their exposure to gold, and therefore gold is expected to stay strong for some more time.

## வெளிநாட்டு சந்தை விவரங்கள்

அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மட்டுமே விகிதக் குறைப்பைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலையின்மை விகிதங்களும் தொடர்ந்து குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பானிய மத்திய வங்கி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்மறையான வட்டி விகிதத்திற்கு நகர்வதன் மூலம் சந்தைகளை திரும்பிப்பார்க்க வைத்தது. இந்த நடவடிக்கை, ஐப்பானுக்குத் பணம் திரும்பி வருவதற்கான சாதியக் கூறுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்கத்தின் மீதான வெளிப்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, எனவே தங்கம் இன்னும் சில காலம் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






# MARKET HIGHLIGHTS


## Global Markets

**U.S. 10 Year Treasury Yield**




U.S. Treasury prices was 4.21 in the month of Mar 2024

**Gold Price (Per 10 Grams)**




Gold price (Per 10 Grams) was Rs. 68,799 in the month of Mar 2024

**Brent Crude**




Brent crude oil prices rose to 87.48 in the month of Mar 2024

**USD/INR**



U.S. dollar price rose to 83.34 in the month of Mar 2024.



## PRODUCT OF THE MONTH

It is vacation time and many of you may already be planning an international trip. To ensure a memorable trip, availing a Travel insurance make sure that you carry your memories instead of miseries.

### The Policy covers cost towards

- Out patient & hospitalisation expenses
- Emergency medical evacuation benefit
- Personal accident,
- Total loss or delay of checked-in baggage,
- Trip cancellation, interruption, missed flight connection and trip delay
- Loss of passport
- Personal liability incurred due to any unfortunate event while travelling
- Repatriation of mortal remains

### The product is available for

- A single round trip: for the vacationing family
- Annual multi trip: for the frequent business traveller
- Student travel: for the trip they undertake to join the university / school

At PurplePond, we provide competitive quotes from all the companies and help you to choose your preferred vendor, explaining you the features offered by the different Insurance companies. All Insurance companies providing travel cover are tied up with global third-party assessment (TPA) companies. For all the customers who avail a Travel Insurance through PurplePond, we ensure a seamless claim experience for the global traveller. Our team is always available to assist and guide our customers in the event of you having to make a claim.

Please reach out to  
**GAYATHRI at +91 744-8800043,**  
**gayathri.manoharan@purplepond.in**  
to get your competitive quotes and plan your

## இம்மாதத்தின் சிறந்த காப்பீடு

இது விடுமுறை நேரம் என்பதால், உங்களில் பலர் ஏற்கனவே ஒரு சர்வதேச பயணத்தைத் திட்டமிட்டிருக்கலாம். ஒரு மறக்கமுடியாத பயணத்தை உறுதிசெய்ய, பயணக் காப்பீட்டைப் பெறுவது, கவலைகளுக்கு பதிலாக உங்கள் நினைவுகள் தான் முக்கியம் என்பதை உறுதி செய்துகொள்ள உதவும்.

இக்காப்பீடு உள்ளடக்கியுள்ள செலவுகள் பின்வருமாறு:

- வெளி நோயாளிகளாக இருந்தாலும், மருத்துவமனைகளில் சேர்க்கவேண்டி வந்தால்
- மருத்துவ அவசரம்
- தனிப்பட்ட விபத்துகள்
- செக்-இன் சாமான்களின் மொத்த இழப்பு அல்லது தாமதம்
- பயண ரத்து, தடங்கல், தவறிய விமான இணைப்பு மற்றும் பயண தாமதம்
- பாஸ்போர்ட் இழப்பு,
- பயணத்தின் போது ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு காரணமாக ஏற்படும் தனிப்பட்ட பொறுப்பு
- மரணத்தினால் உடலை / எச்சங்களைத் திருப்பி அனுப்ப

### இந்த Product யாருக்குத் தேவை?

- விடுமுறையில் ஒரு முறை சுற்றுப் பயணம் செய்யும் குடும்பத்திற்கு
- வருடத்தில் அடிக்கடி தொழில்முறையாக பயணிப்பவர்களுக்கு
- பல்கலைக்கழகம் / பள்ளியில் சேர மாணவர்கள் மேற்கொள்ளும் பயணத்திற்கு

PurplePond இல், நாங்கள் மிகச்சிறந்த quotes ஐ வழங்குகிறோம். மேலும், பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் அம்சங்களை உங்களுக்கு விளக்கி, உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வுசெய்ய உதவுகிறோம். பயண காப்பீடு வழங்கும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் உலகளாவிய மூன்றாம் தரப்பு மதிப்பீடு (TPA) நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. PurplePond மூலம் பயணக் காப்பீட்டைப் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், உலகளாவிய பயணிகளுக்கு தடையற்ற உரிமைகோரல் அனுபவத்தை நாங்கள் உறுதிசெய்கிறோம். நீங்கள் உரிமை கோரும் பட்சத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் எங்கள் குழு எப்போதும் தயாராக உள்ளது.

உங்கள் மறக்க முடியாத பயணத்தைத் திட்டமிட,  
திருமதி.காயத்ரி  
அவர்களை தொடர்புகொள்ளவும்.

**+91 744 880 0043 | gayathri.manoharan@purplepond.in**

## TRIVIA

Nearly a billion people will be eligible to vote in India's general elections, to be held over almost seven weeks from April 19, 2024. Here are five interesting facts about India's general elections.

1. The first general elections of India started on October 25, 1951 and continued till February 21, 1952.
2. The first Lok Sabha elections were held for 489 seats and a total of 53 parties and 533 independents participated in this
3. In 1989, the 61st constitutional amendment reduced the voting age from 21 to 18
4. In Lok Sabha elections, the None of the Above or NOTA option was first used in 2014
5. Electronic voting machine (EVM) was used for the first time in the general election in Kerala in 1982.

## துணுக்குகள்

ஏப்ரல் 19, 2024 முதல் ஏறக்குறைய ஏழு வாரங்களுக்கு நடைபெறவுள்ள இந்தியப் பொதுத் தேர்தல்களில் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள். இந்தியாவின் பொதுத் தேர்தல்கள் பற்றிய ஐந்து சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

1. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் அக்டோபர் 25, 1951 இல் தொடங்கி பிப்ரவரி 21, 1952 வரை தொடர்ந்தது.
2. முதல் மக்களவைத் தேர்தல் 489 இடங்களுக்கு நடைபெற்றது. இதில் மொத்தம் 53 கட்சிகள் மற்றும் 533 சுயேச்சைகள் கலந்து கொண்டனர்.
3. 1989 இல், 61வது அரசியலமைப்புத் திருத்தம், வாக்களிக்கும் வயதை 21லிருந்து 18 ஆகக் குறைத்தது.
4. லோக்சபா தேர்தலில், மேலே உள்ள எதுவும் அல்லது நோட்டா விருப்பம் முதன்முதலாக 2014 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
5. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) முதன்முறையாக 1982 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.





# Purple Pond

Plan ▶ Protect ▶ Plough ▶ Prosper



**Risk Mitigation & Financial Planning**

Suite 113, Challamall, Door # 11/11A,  
Sir Theyagaraya Road, T.Nagar, Chennai - 600 017  
Phone : +91 78100 27636 / Email : [contact@purplepond.in](mailto:contact@purplepond.in)

[www.purplepond.in](http://www.purplepond.in)

INSURANCES

MUTUAL FUNDS

FIXED DEPOSITS

RBI, CG BONDS

WILLS

CHENNAI • COIMBATORE • HYDERABAD • KANCHEEPURAM • KUMBAKONAM • MADURANTAKAM • SALEM • TRICHY • UTHIRAMERUR

#### Disclaimer

All information contained in this document has been obtained by Purplepond from sources believed by it to be accurate and reliable. Although reasonable care has been taken to ensure that the information herein is true, such information is provided 'as is' without any warranty of any kind, and Purplepond or its affiliates or group companies and its respective directors, officers, or employees in particular, makes no representation or warranty, express or implied, as to the accuracy, suitability, reliability, timelines or completeness of any such information. All information contained herein must be construed solely as statements of opinion, and Purplepond, or its affiliates and its respective directors, officers, or employees shall not be liable for any losses or injury, liability or damage of any kind incurred from and arising out of any use of this document or its contents in any manner, whatsoever. Opinions expressed in this document are not the opinions of our holding company, Purplepond, and should not be construed as any indication of credit rating or grading of Purplepond for any instruments that have been issued or are to be issued by any entity.